City Union Bank reports 88% jump in net profit at Rs. 208.96 cr

Private sector lender City Union Bank reported a 88 per cent jump in its net profit at Rs 208.96 crore for the quarter ended March 2022 on the back of fall in provisions for bad loans and contingencies.

The bank had posted a net profit of Rs 111.19 crore in the corresponding quarter a

Total income during January-March quarter of 2021-22 rose to Rs 1,252.87 crore, as against Rs 1,135.43 crore in the same period in 2020-21, City Union Bank said in a regulatory filing on

Chennai, May 28:

Leading producers

of fertilizers and

Deepak Fertilisers

and Petrochemicals

Corporation Ltd has

net profits at Rs.283

crore as compared to

same period last year.

quarter were up 28 per

cent at Rs.2,012 crore

as compared to Rs.1,575

For the financial year

with him by his principals, namely:

of his best possible efforts.

address given below.

Ramana, sons of Mr.A.V.Namperumal Chetty.

Sri Ramana in favour of Mr.T. Suresh Babu, S/o. Dr.T.Raghavan.

ended March 2022, net

profits were up 69 per

Revenues during the

Rs.116 crore in the

reported a 144 per cent

growth in March quarter

industrial chemicals,



The bank trimmed its bad loans proportion with the gross non-performing assets (NPAs) declining to 4.70 per cent of the gross advances as of March 31, 2022, as against 5.11 per cent in the year-ago period.

In value terms, the gross NPAs or bad loans of the bank stood at Rs 1,933.18 crore, up from Rs 1.893.19 crore in the

Net NPA, however, was only a tad lower at 2.95 per cent as against 2.97 per cent. Value wise, it was higher at Rs 1,191.10 crore as against Rs 1,075.19 crore.

This led to a lower provisioning requirement for bad loans and contingencies for March 2022 quarter at Rs 171 crore, as against Rs 253 crore parked aside in the year ago period.

year FY22, bank's net profit rose by 28.2 per cent to Rs 760.17 crore, from Rs 592.82 crore in

the year was marginally

up at Rs 4,863.86 crore, from Rs 4,823.45 crore.

The bank said its board has recommended a dividend of Re 1 per share (100 per cent) on face value of Re 1 per share of the bank for the financial year 2021-22. The payment of dividend is subject to approval by the shareholders of the bank at the ensuing annual general meeting, it said.

The provision coverage ratio of the bank stood at 64 per cent as on March 31, 2022.

Stock of City Union Bank closed at Rs 126.65 apiece on BSE, up by 0.12 per cent from

TN to raise Rs. 2,000 cr through sale of bonds

The Tamil Nadu government said on Thursday that it would raise Rs. 2,000 crore through the sale of 10year bonds. This will be

fiscal 2022-23. The auction will be conducted by the Reserve Bank of India (RBI) on May 31, the State Finance Department said in a

the first market borrowing

by the State in the current

statement. As per the information released by the RBI, the State government had indicated that it would borrow Rs. 23,500 crore in the first quarter (April-June) of 2022-23. The States, including Tamil Nadu, borrow from the market through auction of bonds known as State Development Loans (SDLs).

The Centre has allowed the States to borrow 3.5% of their Gross State Domestic Product (GSDP) in 2022-23. An additional borrowing of 0.5% of the GSDP is allowed, based on fulfilment of power sector reforms and further based on their contributions

employees. Additionally, there has been a change in the guidelines with respect to the Centre granting permission to the States on the borrowing ceiling.

The States have to disclose the off-budget borrowings undertaken by them since 2020-21 and

the borrowing limits. According to the Centre, off-budget borrowings are borrowings by State public sector companies and special purpose vehicles, among others, and in which the principal and/or interest are to be serviced out of the State budgets.

such borrowings from this year's borrowing ceiling. According to ratings firm ICRA Ltd, based on the adjustments, including the carry-forward of unutilised borrowing from the previous years, the borrowing ceiling may be enhanced or lowered for each State.

SREE MARUTHI MARINE INDUSTRIES LIMITED

The Centre will adjust

(A Joint Venture with TIDCO)

Registered office: No. 1/220, Kamaraj street, Kelambakkam, Kancheepuram Dist., Tamil Nadu - 603103 | Email:sreemaru:himarine@rediffmail.com | Website: http://www.sreemaru:himarine.com | CIN: L24290TN1373PLC008441 **EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE YEAR ENDED 31st MARCH 2022**

SI. No.	Particulars	Quarter Ended 31st March 2022	Quarter Ended 31st December 2021	Quarter Ended 31st March 2021	Year Ended 31st March 2022	Year Ended 31st March 2021
		(Audited)	(Un Audited)	(Audited)	(Audited)	(Audited)
1	Total Income from Operations	39 48	104 82	156.86	184 14	170.66
2	Net Profit/(Loss) for the period (before Tax & Exceptional)	(8.05)	32.68	58.86	7.58	12.01
3	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional items)	(8.05)	32.68	58.96	7.58	12.01
4	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional items)	(7 99)	29 24	56.27	4 17	8.55
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)	(8.40)	29.24	56.04	3.76	8.31
6	Equity Share Capital (Face Value of Rs.10 each)	78.03	78.03	78.03	78.03	78.03
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	-	
8	Earnings Per Share (of Rs 10/- each) (for continuing and discontinued operations)					
	1. Basic:	(1.08)	3.75	7 18	C.48	1.07
	2. Diluted:	(1.08)	3,75	7 18	C 48	1.03

The above is an extract of the detailed format of Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Annual Financial Results are available on the websites of the Stock Exchange(s) and the listed entity, https://www.msei.in/Corporate/Corporate-Securities-Information/Corporate Update/default.aspx?type = 2.

The company has only one primary business segment viz.. Industrial Salt.

The figure for the quarter ended 31st March 2022 and March 31, 2021 are the balancing figures between the audited figures in respec

of full financial year and published year to date figures upto third quarier of the respective financial year.

These results are reviewed by the audited Committee and approved by the Board of Directors in the meeting held on 27th May, 2022. The above financial results are prepared in accordance with INC AS notified under the Companies (Indian Accounting Sta

Previous quariers / years figures have been regrouped / replassified and rearranged wherever necessary to correspond with the current

gauarier's / year's classification/disclosure

Place : Chennai Date : 27.05.2022

For SREE MARUTHI MARINE INDUSTRIES LIMITED K GURUMOORTHY WHOLETIME DIRECTOR



SRI NACHAMMAI COTTON MILLS LIMITED

Rs. in Lakhs except Earnings Per Share

Read.Office: No.181 "VASANTHAM". 4th Cross Street, New Fairlands, Salem 636 016. CIN: L17115TZ1980PLC000916 Website: www.sncmindia.com **EXTRACT OF STANDALONE AUDITED FINANCIAL RESULTS FOR** THE YEAR ENDED 31St MARCH 2022

		Tion in Earlie Choopt Earling of or Chare							
S. No.			Quarter ended o	Year ended					
	Particulars	31.03.2022	31.12.2021	31.03.2021	31.03.2022	31.03.2021			
		Audited	Unaudited	Audited	Audited	Audited			
1	Total Income from Operations	5638.68	6189.73	5135.55	20552.92	15923.33			
2	Net Profit/ (Loss) for the period (before tax, Exceptional and/or Extraordinary items)	348.44	301.37	384.12	789.13	70.45			
3	Net Profit/ (Loss) for the period before tax (after Exceptional and/ or Extraordinary items)	348.44	301.37	384.12	789.13	70.45			
4	Net Profit/ (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	263.88	227.92	287.34	588.93	53.39			
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	227.26	229.56	292.45	555.32	57.60			
6	Equity Share Capital	428.64	428.64	428.64	428.64	428.64			
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year Earnings Per Share	NA	NA	NA	2313.03	1757.71			
ľ°	a. Basic	6.16	5.32	6.70	13.74	1.25			
	b. Diluted	6.16	5.32	6.70	13.74	1.25			

The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 27tl May 2022 and have been audited by the Statutory Auditors of the company.

These statements have been prepard in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 Ind As prescribed under Section 133 of the Companies Act, 2013 and other recognised accounting practices and policies to the exten

The figures of the last quarters ended 31, 2022 and March 31, 2021 are the balancing figures between Audited figures in respect o the full financial year and unaudited published figures in respect of the financial results upto the third quarter of the respective financial

4. The Previous period figures have been regrouped / reclassified wherever necessary By Order of the Board

For SRI NACHAMMAI COTTON MILLS LIMITED
PPALANIAPPAN CHAIRMAN CUM MANAGING DIRECTOR

(Rs.In Lakhs)

Place: Chennai

Date: 27th May. 2022

SUGAL & DAMANI SHARE BROKERS LIMITED

'City Center Plaza', (I Floor), No. 7, Anna Salai, Chennai – 600 002

EXTRACT OF STATEMENT OF STANDALONE AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH, 2022

			UARTER ENDED	YEAR ENDED		
Sr. No.	Particulars	31.03.2022	31.12.2022	31.03.2021	31.03.2022	31.03.2021
	, ar nound	Audited	Unaudited	Audited	Audited	Audited
1	Total Income from operations (net)	47.56	71.86	102.57	269.16	504.51
2	Net Profit for the period (before tax and Exceptional items)	24.95	51.00	(133.86)	181.06	(22.74)
3	Net Profit for the period before tax (after Exceptional items)	24.95	51.00	(133.86)	181.06	(22.74)
4	Net Profit for the period after tax(after Exceptional items)	18.00	39.50	(118.87)	136.61	(35.75)
5	Total Comprehensive Income for the Period (comprising profit for the period (after tax) and other comprehensive Income (after tax)	40.08	40.52	(118.28)	169.55	(63.59)
6	Paid-up equity share capital (Face Value Rs. 10/- Each)	625.00	625.00	625.00	625.00	625.00
7	Other Equity (as per audited Balance Sheet as at 31st March)				1195.95	1026.40
8	Earnings per share (of Rs.10/- each) (for continuing and discontinued operations) (Not Annualised) (Rs.)					
	a) Basic	0.29	0.63	(1.90)	2.19	(0.57)
	h) Diluted	N 29	0.63	(1.90)	2 19	(0.57)

Note: The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are aviilable on the Stock Exchange website vww.bseindia.com and on the Company's website www.sugalshare.com

For and on behalf of Board of Directors For Sugal & Damani Share Brokers Ltd RADHIKA MAHESHWARI

Company Secretary

for INDIA CEMENTS CAPITAL LIMITED V.MANICKAN Chairmar

Deepak Fertilisers reports 144%

cent at Rs.687 crore

in the previous year.

per cent at Rs.7,663

crore.

Revenues were up 32

The company said

strong top line growth

by robust demand,

marketplace.

Rs.10 each.

improved realisation,

Deepak Fertiliser

share of face value

"Improved price

PUBLIC NOTICE

The General public are hereby informed that my client Mr. Mukesh Kumar R Jain, S/o.Mr. Late

Shri. Rangraj Jain, residing at No.18, 3rd Street, Lotus Colony Madhavaram, Chennal-600 060.

is the Lawfully constituted Power of Attorney Agent of Mrs. Jamuna Suresh and others, who are

the lawful absolute owners of the Property being the premises situated at Door No. 2, Anusya

Avenue, Kilpauk, Chennai- 600 010. My above said client Mr.Mukesh Jain, as the Power of

Attorney Agent of the owners of the said Property is engaged himself in the activities of

developing the said Property situated at Door No. 2, Anusya Avenue, Kilpauk, Chennai-600 010.,

and was in possession of the following original title deeds of the said property, which was placed

1. Copy of Partition Deed dt. 11.10.1996 vide Doc.No. 3184 of 1996 between family

members of Mr.Allathoor Kannan allotting the properties to Mr.A. Venkataraman and Sri

Sale deed dt. 22.01.1969 vide Doc.No. 240 of 1969 extended by Mr.A.Venkataraman and

Being so, on 01.03.2022 at around 11.00 a.m. while my client, Mr.Mukesh Jain, was

travelling from his office to a Xerox shop at Moolakadai in his Two Wheeler bearing

Registration No. TN-06-AM-7250, he was carrying all the documents with him in Black color

laptop bag. When he reached Moolakadai at around 11.15 A.M he found that his bag was

missing. The above said original documents are also found missing and not traceable in spite

Hence, it is hereby informed that if anyone is in possession of the said documents they shall

not misuse the same in any manner and shall hand over the same to my client or to me at the

and strategic initiatives

being undertaken in the

board has recommended

a dividend of Rs.9 per

and margin enhancement

were primarily supported

as against Rs.406 crore

For the entire fiscal

Total income during

growth in net profits realisation on the back of strong demand for our products and strategic initiatives taken in the marketplace allowed us to sustain our momentum despite

steep increase in raw

material prices and disruption in supply chains of some of our RMs that affected our capacity utilisation in Q4," said Sailesh Mehta, Chairman and Managing

Director, in a statement. into the National Pension PhonePe launches UPI SIP for Gold Investments

Chennai, May 28: PhonePe, India's leading digital payments company, today announced the launch of UPI SIP for investing in Gold. Users can now invest in the highest purity 24K Gold of a

M.Mohammed Rafi (Advocate)

specified amount every month and accumulate their Gold in insured bank-grade lockers maintained by PhonePe's partners, MMTC-PAMP and SafeGold.

The advantage of starting a Gold SIP on PhonePe is the convenience of UPI. The user has to just select the Gold provider, mention the monthly investment amount, authenticate with the UPI PIN and it's done! Setting up a Gold SIP is a one-time, hasslefree process and all subsequent investments are completely automated.

The advantages of investing in Gold via UPI SIP on the PhonePe app are Buy 24K Gold with just Rs 100 per month: Through the Gold SIP, users can begin investing in the highest purity 24K Gold with as low as Rs 100 per month and continue to invest small amounts regularly to build their Gold savings systematically. No need to worry about price movement: Since Gold SIP is a periodic investment, users don't need to continuously track Gold prices in order to make an investment decision.

Speaking on the launch, Terence Lucien, Head of Investments, PhonePe said, "PhonePe's vision is to build products and offerings that cater to the varied investment needs of its 380 million

users.

NAME CHANGE MOHAMMED IBRAHIM

Residing at Avuliva Nagar, Nellikuppam Cuddalore Dist Tamil Nadu -607105, shall known

MOHAMAD IBRAHIM MOHAMMED IBRAHIM

India Cements Capital Limited

Regd Off: Dhun Building, No 827, Anna Salai, Chennai 600 002 Email: secr@iccaps.com, Website: www.iccaps.com Corporate Identity No.(CIN): L65191TN1985PLC012362

STATEMENT OF AUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH 2022

No.53, Vasantha Avenue, M.R.C.Nagar, Chennai-600 028. Ph: 98403 39333

(Rs. In Lakhs)										
SL.	<u> </u>	1	STANDALONE			(113. III LAKII3)				
NO		Quarter Ended	Year Ended	Quarter Ended		Quarter Ended Year Ended				
	Particulars	31/03/2022	31/03/2022	31/03/2021	31/03/2022	31/03/2022	Quarter Ended 31/03/2021			
		Audited	Audited	Audited	Audited	Audited	Audited			
1.	Total Income from Operations	51.37	179.03	31.59	87.22	314.64	58.94			
2.	Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	2.98	5.26	2.42	6.00	29.28	0.31			
3.	Net Profit/(Loss) for the period before Tax(after Exceptional and/or Extraordinary items)	2.98	5.26	28.19	6.00	29.28	26.08			
4.	Net Profit/(Loss) for the period after Tax(after Exceptional and/or Extraordinary items)	1.26	4.03	27.98	0.74	24.51	23.88			
5.	Total Comprehensive Income for the peri- od [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1.26	4.03	25.47	0.74	24.51	21.37			
6.	Equity Share Capital	2170.62	2170.62	2170.62	2170.62	2170.62	2170.62			
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	0.00	(654.21)	0.00	0.00	(616.52)	0.00			
8.	Earning per Share (of Rs. 10/- each)(for continuing and discontinued operations)-a) Basic	0.01	0.02	0.13	0.00	0.11	0.11			
	h) Diluted	0.01	0.02	0.13	0.00	0.11	0 11			

The above is an extract of the detailed format of Quarter and Year Ended 31st March, 2022, Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarter and Year Ended 31st March, 2022 Financial Results are available on the website of the Stock Exchange (www.bseindia.com) and Company's website (www.iccaps.com)

Place: Chennai Date: 27/05/2022 அச்சிடுவது, ஏ.டி.எம். மையங்களில் வினியோகம் நிறுத்தம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கம் தொடர்ந்து சரிவு

புதுடெல்லி, மே.28 2 ஆயிரம் ருபாய் நோட்டுகள் புழக்கம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதன் பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் 2016ம் ஆண்டு நவம்பர் 8ந்தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்து, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்.

அப்போது உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்த நிலையில், ரூ.2 ஆயிரம் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டு பதுக்குவதற்கு வசதியாகப்போய்விடும் என கூறி அப்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கின. ஆனால் இப்போது 2 ஆயிரம் நோட்டு ரூபாய் புழக்கத்தில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிற அளவுக்கு இந்த நோட்டுகள் மறைந்து விட்டன.

உண்மை நிலைமைகான் இதன் என்பது பாரத ரிசர்வ் என்ன வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் வெளியாகி உள்ளது.

கடன் டெற்ற பெருநிருவனம் இணைக்கப்பட்ட தேதி

பெருநிறுவனத்தின் அடையான எண் / பெருநிறுவன கடன்தாரரின் வரையறுக்கப்பட்ட பொறுட்பு அடையாள எண்.

பெருநிறுவன் கடவ்தாரின் பதிவு அலுவலக முகவி மற்றும் முதன்மை அலுவலகம் (ஏதேனும் இருந்தால்)

பெருநிறுவள கடன்தாரர் எந்த குழுமத்தின் கிழ் இணைக்கப்பட்டுள்ளது/ பதிவு செய்யப்பட்டுள்ளது

பெருநிறுவனகடன்தாரரின் திவால் நிலை

பீரிவு 25(2) (h) -ன் கீழ் தீர்மானத்திற்கான

பிரிவு 29A -ன் கீழ் தகுதியற்ற வரைமுறைகள் கிடைக்கும் இணையதளம்

🗓 லிருப்புமுள்ளவர்களின் விண்ணப்பங்களை

ஆட்சேபனைக்கை சமர்பிக்க கடைசி தேதி

திரமான திட்டங்கள், மதிப்பீடு அவரி,

தகவல் குறிப்பாணை மற்றும் பிற தகவல்கள் பெற்றுக் கொள்ளும் முறை

திர்மான திட்டங்களை திர்மான வல்லூருக்கு சமர்ப்பிக்க வேண்டிய முறை

சீர்மானிக்கும் அதிகாரிக்கு சீர்மான சிட்டங்களை

ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க கணக்கிடப்பட்ட தேதி

திர்மான வல்லுந்தின் பெடர் பற்றும் பதிவு என

தீர்மான வங்லுநரு ன் கடித தொடர்புக்கு பயன்படுத்த பட வேண்டிய முகவரி மற்றும் மின்னஞ்சல்

முகவரி மற்றும் மின்னஞ்சல்

22. மேலும் விவரங்கள் கிடைக்க டெற

23. படிகார் டு வெளியிடப்பட்ட தேதி

பெருதிறுவண கடன்தாரரின் டெயர்

பெருநிறுவள க_ன்தாரர் எந்த குழுமத்தின் கிழ் இளணக்கப்பட்டுள்ளது/ பதிவு செய்யப்பட்டுள்ளது

பெருநிறுவனத்தின் அடையான எனர் / பேருநிறுவன

விருப்பத்தை தெரிவிப்பதற்கான அழைப்படதேதி

பெருநிறுவனகடன்தாரரின் திவால் நிலை

பீரிவு 25(2) (h) -ன் வீழ் திர்மானத்திற்கான

பிரிவு 29A -ல் சீழ் தகுதியற்ற வரைமுறைகள் கிடைக்கும் இணையதளம்

🗓 லிருப்புமுள்ளவர்களின் விண்ணப்பங்களை

தாவிக பட்டியல் வழங்க**்**படும் தேதி

ஆட்சேபனைக்கை சமர்பிக்க கடைசி தேதி

தகுதியுள்ள திர்மானத்தின் விண்ஹர்பதாரர்களுடைய

தகுதியுள்ள தீர்மானத்தின் விண்ணப்பதூரர்களுடை இறுதி பட்டியல் வழங்கப்படும் தேதி

4 தகுதியுள்ள தீர்மானத்தின் விண்ணப்பதாரர்களுக்கு

16 திர்மான திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி கேகி | 21.07.2022

தகவல் குறிப்பானை, மகிப்பிடு அணி மற்றும் திபானத்தின் திட்டங்கள் வழங்கப்படும் தேதி

தகவல் குறிப்பான்ன மற்றும் பிற தக்கல்கள் பெற்றுக் கொள்ளும் முறை

திர்மான திட்டங்களை திரமான வல்லுநருக்கு சார்ப்பிக்க வேண்டிய முறை

தீர்மானிக்கும் அதிகாரிக்கு தீர்மான திட்டங்களை

ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க கணக்கிடப்பட்ட கேகி

. நீர்மான வல்லுநரின் பெயர் மற்றும் . ஆிவு எண்

திர்மான வல்லுநருடன் கடித தொடர்புக்கு

வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட

முகவரி மற்றும் மின்னஞ்சல்

முகவரி மற்றும் மின்னஞ்சல்

23 படிவம் G வெளியிடப்பட்ட கேகி

பேலும் விவரங்கள் கிடைக்க டௌ

திர்மான திட்டங்கள், மதிப்பீடு அணி,

பெழ்றுக் கொள்ள கடைச் தேதி

தற்காலிக பட்டியலிற்கான

குறியீடு கிடைக்கும் இணையதளம்

பெருநிறுவகா கூடன்தாரரின் பதிவு ஆமூவலக முகவரி

மற்றும் முதன்மை அலுவலகம் (எதேனும் இருந்தால்)

கடன் டெற்ற பெருதிறுவனம் இணைக்கப்பட்ட தேதி | 05.01.1979

கடன்தாரரின் வரையறுக்கப்பட்ட பொறுட்பு அடையாள எலன். U27200TN 1979PTC007696

நாள் : 27.05.2022 இடம் : சென்னை

தீர்மான திட்டங்களை சுடிர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 21,07,2022

தகுதியுள்ள திர்மானத்தின் விண்ணப்பதாரர்களுடைய தற்காவிக பட்டியல் வழங்கப்படும் தேதி

3 தகுதியுள்ள தீர் மானத்தின் வின்னம்பதாரர்களுமை இறுதி பட்டியல் வழங்கப்படும் தேதி

 க.ச.வியள்ள கீர்மானக்கின் விண்ணப்பதாரர்களுக்கு தகவல் குறிப்பாணை, பகிப்பிடு அணி மற்றும் திர்மானத்தின் திட்டங்கள் வழங்கப்படும் தேதி

பெழ்றுக் கொள்ள கடைச் தேதி

தற்காலிக் பட்டியலிற்கான

குறியடு கிடைக்கும் இணையதளம்

விருப்பத்தை தெரிவிப்பதற்கான அழைப்படதேதி

பெருநிறுவண கடன் தாரரின் பெயர்

படிவம் G

விருப்பத்தை தெரிவிப்பதற்கான அழைப்பு

திவாலா நிலை மற்றும் திவால் ஒழுங்குமுறை 36A (பெருநிறுவன நபர்களுக்கான திவாலா நிலை திமான செயல்முறைகள்) ஒழுங்குமுறைகள், 2016ன் கிழ்

பொருத்தமான தகவல்கள்

28.05.1999

28.05.2022

14.06.2022

17.06.2022

20.06.2022

23-06-2022

20-06-2022

படிவம் க

விருப்பத்தை தெரிவிப்பதற்கான அமைப்பு

திவாவா திலை மற்றும் திவால் ஒழுங்குமுறை 36A (1) (பெருதிறுவன நபர்களுக்கான திவாலா நிலை திரமான செயல்முறைகள்) ஒழுங்குமுறைகள், 2016ன் கிழ்

பொருத்தமான தகவல்கள்

28.05.2022

14.06.2022

17.06.2022

20.06.2022

23-06-2022

20-06-2022

12.08.2022

UCAL ஆட்டோ பிரைவேட் லிமிடெ

கம்டு விகளின் பகிறாளர். சென்னன

மறையவை நகர், காஞ்சியுரம் 633 209.

email to ucalcirp@gmail.com*

or email to ucalcirp@gmail.com

"Refer Section 29A of IBC ക്രമിയ്റ്റ, 2016

(https://ibbi.gov.iv/uploacs/legalframework/20/ -e942e6ee824aa2c4ba4767b93aad0e5d.pdf)

வகள். EP 3, புதிய SIDCO இன்டவர்ப்ரியல் எவர்பேட்,

திர்பான விரர்ணப்பதாறின் தகுதிக்கான குறியிடு பெற

Website https://ucalauto-thegreendigital.com/-cr

10.06.2021 (CIRP உத்தரவு தேதி 4.08.2021 இடைக்கால தீர்யான வல்லுனரால் உத்தரவு செறப்பட்ட தேதி 10.08.2021

குக்கியள்ள கீர்மான விண்ணப்பகாரர்கள் ரக்கியக்கன்மை

நிறைவேற்றிய பிறகு. ucalcirp@gmail.com-க்கு மின்னஞ்ச

பதிவு என். : |BBI/IPA-001/IP-P-01863/2019 -2020/12871"

அருக்கி! ஆர்த்தி இல்ஸ். என். 9, தேரதி நகர், 3வது தெரு. உப்பிவிபாளையம் அஞ்சல், கோடம்புத்தூர் -641 015. மிள்ளஞ்சல் : jrassoc atesche@gmail.com'

திரபான வல்லுன பதிவு எண். : IBBI/IPA-001/IP-P-01863/2019 -2020/1287

UCAL ஆட்டோ பிரைவேட் லி.மிடெட் - க்காச ஆர்த்தி இல்லம், எனர். 9, ஜோதி நகர். 3லது தெரு ச பிக்கியசையாம் அஞ்சல், கோயாம் குதூர் -641 015

திருமதி ரேணுகா தேவி ரங்கசாம்

"ஆர்க்கி இவ்வம்" எக்க. 9. ஜோகி நகர், 3வது தெரு. உப்பிலியாளையம் அஞ்சல், சோயம்புத்தூர் -641 015. Ema l. ucalcirp@gnail.com Mobile: 94430 277511

பெகுகிறுவன கடன்காரர்கள் இணையகளம்:

UCAL புராடெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்

வனர். EP 2, புதிய SIDCO இன்டவர்பிரியல் எவட்டேப்,

தி அடி விள்ணப்பதாறின் தகுதிக்கான குறியிடு பெற

Website:https://.icalauto.thegreendigital.com/ ക്ലര്ക്കൂ

"Refer Section 29A of IBC குறியிடு, 2016.

தகுதியுள்ள தீர்மான விண்ணப்பதாரர்கள் ரசுசியத்தன்மையை நிறைவேற்றிய பிறகு,

திருமதி ரேணுகா தேவி ரங்கசாம்

யின்னஞ்சல் : jrassoc atesche@gmail.com

Email: ucalcirp@gmail.com Mobile: 94430 27751

பெருநிறுவன கடன்தாரர்கள் இணையதளம்: https://uca.auto.lhegreendigula.com/ அஸ்வது uca.arp@gna.l.com/ என்ற மின்னஞ்சலில் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்

ucalcirp@gmail.com-க்கு மின்னஞ்சல் மூலம் அலுப்பி

ucakrin@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும்; மற்றும் விரைவு தபால் மூலமாகவும்

பதிவு எண். : IBBI/IPA-001/IP-P-01863/2019 -2020/12871

திருமதி ரேணுகா தேவி ரங்கசாமி முகவரி: ஆர்த்தி இல்லம், என். 9 ஜோதி நகர், 3வது தேரு,

உப்பிலிபானாயம் அஞ்சல், கோபம்புத்தூர் · 641 015.

"ஆர்த்தி இல்லம்" எனர். 9, ஜோதி நகர், 3வது தெரு, உப்பிலியாளையம் அஞ்சல், கோயய்புத்துர் -641 015.

அள்ளது email to ucalcirp@gmail.com"

16.12.2021 (CIRP உத்தரவு தேதி 16.12.2021 இடைக்கால தீரமான வல்லுரைரல் உத்தரவு செறப்பட்ட தேதி 16.12.2021)

(https://libbi.gov.nv/uploacs/legaframework/2020-09-23-232605-8ldhg -e942eSee824aa2c4ba4767.p93aad0e5d.pdf)

கம்டெனிகளின் பகிவாளர். சென்னன

முகையுகையுகள், கான்சியாம் 633 209

email to usa വെയ്യിയുട്ടി comi

https://uca.auto.thegreendigita.com/ அல்லது uca.cip@gmail.com" என்ற மின்னஞ்சலில் கேட்டு

<u>அனுப்புவதன் மூலம் விவரங்களைப் பெறவாம்.</u>

மின்னஞ்சல் : ucalcirp@gmail.com மற்றும் விரைவு தபால் மூலமாக

திருமதி ரேணுகா தேவி ரங்கசாம்

திருமதி ரேணுகா தேவி ரங்களமி மகவரி: உர்க்கி இல்லக்

work/2020-09-23-232605-8ldha

U35911TN1999PTC042573

அந்த அறிக்கையும், 2 ஆயிரம் நோட்டு நோட்டுகள் எண்ணிக்கை 2020, 2021, 2022 என தொடர்ந்து ஆண்டு தோறும் சரிவை சந்தித்து வருவதை காட்டுகின்றன. அது வருமாறு:

★ மார்ச் 2020 நிலவரப்படி நாட்டில் 274 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இது மொத்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் 2.4 சதவீதம் ஆகும்.

ஆண்டு 2021ம் இறுதியில் புழக்கத்தில் மாத இருந்த 2 ஆயிரம் நோட்டுகள் எண்ணிக்கை, அதிரடியாக 245 கோடி எண்ணிக்கையாக குறைந்தது. இது மொத்த புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 2 சதவீதமாக சரிந்தது.

★ 2022 மார்ச் மாத இறுதியில் நாட்டில் புழக்கத்தில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 214 கோடியாக புழக்கத்தில் உள்ள இருந்தது. இது மொத்த ரூபாய் நோட்டுகளில் 1.6 சதவீதம் ஆகும்.

மதிப்பு அடிப்படையில் பார்த்தால், 2020 மார்ச் இறுதியில் புழக்கத்தில் ரூபாய் இருந்து நோட்டுகளின் மதிப்பில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் பங்களிப்பு 22.6 சதவீதம் ஆகும். 2021 மார்ச்சில் இது 17.3 சதவீதமாக சரிந்தது. கடந்த மார்ச் இறுதியில் இது மேலும் வீழ்ச்சியை சந்தித்து 13.8 சதவீதம் ஆனது.

பின்னணி என்ன? ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து குறைந்து வருவதின் பின்னணிதான்

என்ற கேள்வி எழுகிறது. ஆயிரம் ரூபாய் நோட்டை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்தி வைத்தள்ளதாக ஏற்கனவே தகவல்கள் தொடக்கத்தில் 2019

ଗର୍ଭାରୀ

வெளியானது நினைவுகூரத்தக்கது. 2020ம் ஆண்டில் ஏ.டி.எம். மையங்களில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நீக்குமாறு பாரத ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

அச்சிடுவகா பக்கம் நிறுத்தம், மற்றொரு பக்கம் கிழிந்த சேதம் அடைந்த நோட்டுகளின் புழக்கம் நிறுத்தம், ஏ.டி.எம். மையங்களில் வினியோகம் நிறுத்தம் ஆகியவற்றுடன் பதுக்கலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்து வருவதற்கு பொருளாதார காரணங்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொதுமக்களிடமிருந்து ஓராண்டில் வந்த 4 ஆயிரத்து 77 மனுக்கள் மீது நடவடிக்கை மும்முரம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை, மே 28-இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள், பக்தர்கள் வசதிக்கான பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையத்தில் கடந்த ஒரு வருடத்தில் 4077 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது**:**–

(முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை சம்ய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 25.5.2021 பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்கான பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 04428339999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கோயில் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்றும், பொதுமக்கள் குறைகேட்பு சிறப்பு மையத்தில் கோரிக்கை பெறப்படும் விபாங்கள் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்படும். கோரிக்கை பெறப்பட்டதற்கான ஒப்புதல் கோரிக்கைதாரர்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்படும்.

மேலும் இதுவரை சிறப்பு மையம் தொடங்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நடவடி**க்**கை முழுமையாக எடுத்து முடிக்கப்பட்ட மனுக்கள் 351, நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வரும் மனுக்கள் 3279, நிராகரிப்பட்ட மனுக்கள் 447. இக்குறைக் கேட்பு மையத்தில் கோயில்களின் திருப்பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பற்றிய புகார்கள் அதிகம் வரப்பெற்றுள்ளன.

நிர்வாகம் பதில் ்மேலும், 1550 கோரிக்கைகளில் கோயில் பற்றிய தகவல்கள், திறந்திருக்கும் நேரம், இருப்பிடம், வழித்தடம், தங்கும் விடுதிகள் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் நிர்வாகத்தின் சார்பில் பதில்கள் அளிக்கப்பட்டன. இனி வரும் காலங்களில் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று உடனுக்குடன் குறைகள் தீர்க்கப்படும்.

தெற்கு சீனாவில் கனமழை: 15 பேர் பலி; 3 பேர் மாயம்

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

பெய்ஜிங், மே 28– சீனாவில் பெய்து வரும் தெற்கு கனமழைக்கு குறைந்தது 15 பேர் *3* பேரை உயிரிழந்துள்ளதாகவும், காணவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

. சீனாவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள புஜியான் மாகாணத்தில் நிலச்சரிவு காரணமாக இரண்டு கட்டடங்கள் இடிந்து வி(ழந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், தென்மேற்கு சீனாவில் சுமார் 1,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யுனான் மாகாணத்தில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும்

குவாங்சி பகுதியில் உள்ள ஜின்செங் நாட்டில் நேற்று மூன்று குழந்தைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், 2 பேர் இறந்தனர், ஒருவர் உயிர் பிழைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று பேரை காணவில்லை.

வியட்நாமின் எல்லைக்கு வடக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யுனானின் கியூபே கவுண்டியில் ஏற்பட்ட புயலால் சாலைகள், பாலங்கள் மற்றும் மின் கம்பங்கள் தொலைத்தொடர்பு, சேதமடைந்துள்ளது.

மேலும், புஜியன் மாகாணத்தில் நேற்று இடிந்து விழுந்த தொழிற்சாலை கட்டடத்தில் சிக்கி ஐந்து பேர் பலியானதாகவும், மேலும், மூன்று பேர் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டடத்தில் சிக்கிக்கொண்டாதாக சின்ஹுவா தெரிவித்துள்ளது. கனமழையால் மொத்தம் இதுவரை 15 பேர் பலியாகி உள்ளதாகவும் பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பம்

புதுடெல்லி, மே 28– வழக்கமாக தென்மேற்குப் பருவமழை கேரளத்தை மையமாகக் கொண்டு தொடங்கும். இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பருவமழைக்

சென்ற தொடங்குகிறது. காலம் ஆண்டு ஜூன் 3ல் துவங்கியது. இந்தாண்டு ஓரிரு நாள்களுக்கு முன்பே தொடங்குகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கேரளத்தைத் கடலோர கர்நாடகம், மும்பை, புதுடெல்லி, கொல்கத்தா, வடகிழக்கு மாநிலங்களில் படிப்படியாகக் தென்மேற்குப் பருவமழை பொழியும்.

🚯 SUGAR AND P IND COR

கே.சி.பி.சுகர் அண்டு இண்டஸ்டிரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் பதிவு அலுவலகம் : 'இராமகிருஷ்ணா பில்டிங்ஸ்', எண்.239, அண்ணாசாலை, சென்னை - 600006

CIN: L15421TN1995PLC033198 Tel: 044 - 28555171 - 176 / Fax: 044 - 28546617 / e-mail: secretarial@kcpsugar.com / www.kcpsugar.com EXTRACT OF THE STANDALONE AND CONSOLIDATED AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR பங்கு ஒன்றுக்கான நிவரங்கள் தவிர

		தனி தன் நிதிநிலை முடிவு					கூட்டு நிதிநிலை முடிவு				
		முடிவ	முடிவடைந்த காலாண்டு		முடிவடைந்த ஆண்டு		முடிவடைந்த காலாண்டு			முடிவடைந்த ஆண்டு	
ഖ.	விவரங்கள்	31.03.2022	31.12.2021	31.03.2021	31.03.2022	31.03.2021	31.03.2022	31.12.2021	31.03.2021	31.03.2022	31.03.2021
எண்		(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்படாத)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்படாத)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்பட்ட)	(தணிக்கை செய்யப்பட்ட)
1.	மொத்த வருமானம்	4902.19	9707.44	8810.47	28264.48	34415.40	5975.92	11701.07	10168.54	33543.52	37621.90
2.	வரிக்கு, விதிவிலக்கான & அசாதாரன உருப்படிகளுக்கு முன் நிகரலாபம் / (நஷ்டம்)	(540.98)	(1214.03)	(131.93)	(259.92)	1156.39	(545.55)	(750.87)	98.34	515.37	1711.37
3.	வரிக்கு முன் ஆனால் விதிவிலக்கான & அசாதாரன உருப்படிகளுக்கு பின் நிகரலாபம் / (நஷ்டம்)	(540.98)	(1214.03)	(131.93)	(259.92)	1156.39	(545.55)	(750.87)	98.34	515.37	1711.37
4.	வரி மற்றும் விதிவிலக்கான & அசாதாரன உருப்படிகளுக்கு பின் உள்ள நிகரலாபம் / (நஷ்டம்)	(390.60)	(1169.35)	529.39	(174.09)	1916.36	(455.73)	(822.16)	700.13	357.74	2330.18
5.	நிறுத்தப்பட்ட செயல்பாடுகளின் மூலம் லாபம்/ (நஷ்டம்)	(55.10)	(29.76)	-	-	-	(55.10)	(29.76)	-	-	-
6.	மற்ற விரிவான வருமானம்	(18.43)	-	45.05	(18.43)	45.05	(71.09)	(53.34)	79.83	(46.11)	190.52
7.	மொத்த விரிவான வருமானம் [உள்ளடங்கியது காலத்திற்கான லாபம் மற்றும் இதர விரிவான வருமானம்]	(464.13)	(1199.11)	574.44	(192.52)	1961.41	(581.92)	(905.26)	779.95	311.63	2520.69
8.	மொத்த பங்குத் தொகை (ஒரு பங்கிற்கு முக மதிப்பு ரு.1)	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85	1133.85
9.	ஒரு பங்கின் ஈட்டுத் தொகை										
	- அடிப்படை & நீர்த்த - தொடரும் செயல்பாடுகள்	(0.36)	(1.03)	0.51	(0.17)	1.73	(0.46)	(0.77)	0.69	0.27	2.22
	- அடிப்படை & நீர்த்த - நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்	(0.05)	(0.03)	-	_	-	(0.05)	(0.03)	-	-	_
	- அடிப்படை & நீர்த்த - தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்	(0.41)	(1.06)	0.51	(0.17)	1.73	(0.51)	(0.80)	0.69	0.27	2.22

1. சர்க்கரைத் தொழில் ஒரு பருவகால தொழில் மற்றும் முக்கியமாக சுழற்சியின் தன்மை கொண்டதாக இருப்பதால், மேற்கூறிய முழவுகளை நிறுவனத்தின் காலாண்டுகளுக்கு இடையிலா

- 2. மேற்கண்ட நிதிநிலை முடிவுகள், இந்திய நிறுவனச் சட்டம், 2013, பிரிவு 133-ல் பரிந்துரைக்கப்பட்ட Companies (Indian Accounting Standards) Rules, 2015-ன் படியும் அங்கீகரிக்கப்பட் கணக்கியல் வழக்கம் மற்றும் கொள்கைகள் படியும் கணக்கிடப்பட்டது. 3. மேற்கண்ட தனித்த மற்றும் கூட்டு நிதிநிலை முடிவுகள் தணிக்கைக் குழுவீனரால் ஆய்வு செய்யப்பட்டு 27.05.2022 அன்று நடந்த இயக்குநர் குழுவீன் ஒப்புதல் பெறப்பட்டது
- 4. கணிக்கையாளர் மூலம் மேற்கண்ட கனிக்க மற்றும் கூட்டு நிகிநிலை முடிவுகள் கணிக்கை செய்யப்பட்டு, அவர்களது அறிக்கை 27.05.2022 அன்று நடைபெற்ற இயக்குநர் குமுக்கூட்டக்கில்
 - . இந்த நாளிதழ் வெளியீடு, SEBI (LODR) Regulations, 2015, விதி 33-ன் படி பங்குச் சந்தைகளுக்கு அனுப்பியுள்ள தகவலின் சுருக்கமே ஆகும். இதன் விரிவான காலாண்டு மற்றும் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட தனித்த மற்றும் கூட்டு நிதிநிலை முடிவுகளை பங்கு சந்தைகளின் (NSE / BSE) வலைதளங்களான <u>www.nseindia.com</u> மற்றும் <u>www.bseindia.com</u> மற்றும் தணிக்கை செய்யப்பட்ட தனித்த மற்றும் கூட்டு நிதிநிலை முடிவுகளை பங்கு சந்தைகளி நிறுவனத்தின் வலைதளமான <u>www.kcpsugar.com</u> ஆகிய வலைதளங்களில் காணலாம். கே.சி.பி.சுகர் அண்டு இண்டஸ்ழரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்ழந்காக

இர்ம்கார்ட் வெலகாபுழ

இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் லிமிடெட்

பதிவு அலுவலகம்: தன் பில்டிங், எண். 827, அண்ணா சாலை, சென்னை 600 002. Email: secr@iccaps.com, Website: www.iccaps.com

Corporate Identity No.(CIN): L65191TN1985PLC012362

31 மார்ச் 2022ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தனியான மற்றும் ஒருங்கிணைந்த தணிக்கையான நிதிநிலை முடிவுகள் அறிக்கை

தனி யானது

ரைங்கிணைந்தத

011			20011 11 11 1001 201		· ·		
எண்.	விவரங்கள்	முடிந்த காலாண்டு	முடிந்த ஆண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த ஆண்டு	முடிந்த காலாண்டு
		31/03/2022	31/03/2022	31/03/2021	31/03/2022	31/03/2022	31/03/2021
		தணிக்கை	தணிக்கை	தணிக்கை	தணிக்கை	தணிக்கை	தணிக்கை
		யானது	யானது	யானது	யானது	யானது	யானது
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	51.37	179.03	31.59	87.22	314.64	58.94
2.	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)	2.98	5.26	2.42	6.00	29.28	0.31
3,	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/ (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	2.98	5.26	28.19	6.00	29.28	26.08
4,	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/ (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	1.26	4.03	27.98	0.74	24.51	23.88
5,	காலத்திற்கான விரிவான மொத்த வருமானம் (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	1.26	4.03	25.47	0.74	24.51	21.37
6,	சமபங்கு மூலதனம்	2170.62	2170.62	2170.62	2170.62	2170.62	2170.62
7.	ரிசர்வுகள் (மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக) கடந்த ஆண்டு தணிக்கையான நிதிநிலை அறிக்கைபடி	0.00	(654.21)	0.00	0.00	(61 6.52)	0.00
8,	பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (ஒன்றின் மதிப்பு ரூ.10/–) (தொடரும் மற்றும் நிறுத்தப்படும் செயல்பாடுகள்)						
	ஏ. அடிப்படை	0.01	0.02	0.13	0.00	0.11	0.11
	பி. டைலூட்டட்	0.01	0.02	0.13	0.00	0.11	0.11

. SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 31 மார்ச் 2022ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. 31 மார்ச் 2022ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ்சின் இணையதளத்தில் உள்ளது (www.bseindia.com) மற்றும் கம்பெனியின் இணையதளத்தில் (www.iccaps.com) உள்ளது.

இடம்: சென்னை தேதி: 27/05/2022 இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் லிமிடெட்டுக்காச V. மாணிக்கப் சேர்மன்

ஐபி ரிங்ஸ் லிட்.

(அமால்கமேஷன் குழுவின் ஓர் அங்கம்) ப**திவு அலுவலகம்** : D-11/12, தொழிற்பேட்டை, மறைமலை நகர் - 603 209. போன் : 044 - 27452816. இமெயில் : investor@iprings.com இல்லையதவம் : www.iprings.com

31 மார்ச் 2022ல் நிறைவுற்ற காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட தனித்துள்ள மற்றும் தொகுக்கப்பட்ட நிதி நிலை முடிவுகள்

_							ന്ത്ര. ബ്.ബ്.കനിർ-	பக்கோ ள்ற க்கு ஈ	ட்டிய தொகை தவிர்}
				தனி <u>த்த</u> ுள்ள	т			الالت	
FISTOR		651	ாலாண்டு முடி	φIU	ஆண்	டு முடிய	காலாண்டு	ந ் மேக்ள	ஆண்டு முடிய
10. 6∏		31.03.2022	31.12.2021	31.03.2021	31.03.2022	31.03.2021	31.03.2022	31.12.2021	1 31.03.2022
		அறிப்பு 6-து மர்க்கவும்	த ணிக்கைபாகா த்து	த்திய் €∙த மார்க்கவும்	தணிக்கையாளது	தணிக்கையாளது	குற்ப 7-ஐ பார்க்கவுர்	தனிக்கையாளத்து	தனிக்கையானது.
1	செயல் மடுகளிலிருந்து மொத்த வருமானம்	7,325.05	7,247.84	7,639.01	27,500.84	19,946.01	7,325.05	7,247.84	27,500.84
2	நிகர லாபம்/(நஷ்டம்) இக்காலகட்டத்தில் (வரி							·	
L	மற்றும் விதிவிலக்கான இனங்களுக்கு முன்)	421.43	64.33	547.77	1,105.03	654.01	421.43	64.33	1,105.03
3	நிகர லாபம்/(நஷ்டம்) இக்காலகட்டத்தில் வரிக்கு								
L	முன் (விதிலிவக்கான இளங்களுக்குப் பின்)	421.43	64.33	547.77	1,105.03	654.01	429.11	54.78	1,103.16
4	றிகர லாபம்/(நஷ்டம்) இக்காலகட்டத்தில் வரிக்கு								
ıL'	பின் (விதிவிலக்கான இளங்களுக்குப் பின்)	343.89	44.20	408.65	821.48	496.81	351.57	34.65	819.61
5	பொத்த விரிவான வருமானம் இக்காலகட்டத்தில்			·				·	
1	(இக்காவத்திற்கான வாயம்/(நஷ்டம்)	1	'	'	1 '			'	
1	(வரிக்குப்பின்) மற்றும் இதர விரிவான	1	'	'	1 '			'	
ıL'	வருமானத்தை (வரிக்குப்பின்) உள்ளடக்கியது)	399.83	30.54					20.99	834.36
6	செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம்	1,267.59	1,267.59	1,267.59	1,267.59	1,267.59	1,267.59	1,267.59	1,267.59
7	பிற சமபங்கு	-		-	9,917.80	9,271.71			9,915.93
8	பங்கொன்றுக்கு ஈட்டிய வருமானம் (ரு.10/-			· ·				'	
il '	ஒன்றுக்கு) (தொடரும் மற்றும் நி றுத் தப்ப ட்ட	1	'	'	1 '			'	
1	செயல்பாடுகளுக்காக)	1	'	'	1 '			'	
1	அ) அடிப்படை	2.71			1			0.27	6.47
1	ஆ) குறைமதிப்பீடு	2.71	0.35	3.22	6 48	3 92	2 77	0.27	6 47
1	File and the second								

தேதி: 27.05.2022

தூய்புகள்:

1. மேலே குறிப்பிட்டுள்ள நிதிநிலை முடிவுகள் தணிக்கை குழுவால் ஆய்வு செய்யப்பட்டு மற்றும் இயக்குநர் குழுலால் 27 மே 2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலே வழங்கப்பட்டுள்ள மளர்ச் 31, 2022 மற்றும் யார்ச் 31, 2021-ல் முடிவடைந்த ஆண்டுக்கான தகவலானது மார்ச் 31, 2022 ஆண்டு முடிந்த தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட சாரம் ஆகும். இந்த நிதிநிலை முடிவுகள், கம்பெளிகள் சட்டம், 2013-ன் பிரிவு 133ன் கீழ் பரிந்துரைக்கப்பட்டமுற்றது. கணக்கியல் தர நிர்ணயம் (INDAS) 18-க்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது.

2. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, தலைமை செயல்பாட்டு முடிவு செய்பவராக இருப்பதால் ('CODM'), உள் வணிக அறிக்கை முறையை அடிப்படையாக கெயல்வடு, நிறுவைத்தின் இயக்குனர்கள் குழு, தலைமை செயல்பாட்டு முடிவு செய்பவராக இருப்பதால் ('CODM'), உள் வணிக அறிக்கை முறையை அடிப்படையாக கியர்கள், போல் வீல் மற்றும் பிற நாளன்ஸ்பிஷன் பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையாகும். அதன்படி, Ind AS 108-ன் (நடவடிக்கை பிரிவுகள்) இதர

குறிப்பிடக்கூடிய பிரிவுகள் ஏதுமில்லை

. உலக அளவிலும் மற்றும் இந்தியாவிலும் பரவியுள்ள கொரோனா வைரஸ் (Covid-19) பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பிட்டத்தக்க அளவில் இடையுறையும், மந்த நிலையையும் ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், கணக்கியல் தீர்வுகள் மற்றும் மதிப்பீடுகளை முடிப்பதில் 🕯 நிறுவனம் மிகுந்த அ எடுத்துக்கொண்டுள்ளது. அதாவது பெறத்தக்கவைகளை மீட்டெடுப்பது, சொத்துக்கள் பற்றும் சரக்குகளின் குறையாட்டை மதப்படு செய்தவது கொடர்பாக. இங்க நிதிமுடிவுகளின் ஒப்புதல் தேதி வரையிலான உள் மற்றும் வெளித்தகவல்களை கருத்தில் கொண்டு மற்றும் சொத்துக்களுக்கான தொகையை மீட்டுவிடும் என்று ாதிரபார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் உலக அளவிலும் COVID-19 தொற்றுநோய் பெருகிக்கொண்டே இருப்பதால், அதன் உண்மையான தாக்கம் மதிப்பட்டில் வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடும். நிறுவனம் தொற்ற நோய்களின் பொருளாதார விளைவுகளை தொடர்ந்து கண்காணித்து கேவைப்படும்போது தகுந்த

நடங்குணைகளை வருகைறது. இந்திய பாராகுறுண்றும், கம்பெலிகள் வழங்கும் பிராலிடண்ட் ஃபண்ட் மற்றும் கருணை தொகையினை - "சமூக பாதுகாப்பு சட்டம் 2020"-ன் படி ஏற்படும் தாக்கத்தை குறித்து ஆராய்ந்து ஒப்புதல் வழங்கும். மேலும் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேவைவாய்ப்பு அமைச்சகம் 13.11.2020 அன்று இறற்கான "சமூக பாதுகாப்பு சட்டம் 2020"-ன் மாதிரி விதிமுறையை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து ஆகோசனை மற்றும் பரித்துரைகளை அமைச்சகம் வருமேறு, அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ளது. இக்கம்பெனியின் நிர்வாகம் மேற்படி விதிமுறை அமல்படுத்தபட்ட பிறகு, பின்னர் சரிபார்த்து அதனுடைய தாக்கம் நிர்வாகத்திர்க்கு எந்த அளவு நிதி ரீதியாக ஏற்படுத்தும் என்பதை ஆராப்ந்து முடிவெடுக்கும் மேலும் விதிமுறை அமல்படுத்தபட்ட பிறகு நிதி ரீதியாக ஏற்படும் தாக்கம் பற்றி வெளியிடப்படும்.

5. பார்ச் 31. 2022-வ் முடிவடைந்த ஆண்டுக்கான ஈவுத்தொகையாக சமபங்கு ஒன்றுக்கு ரூ.2.00 (தலா ரூ.10/- முகமதிப்பு கொண்ட சமபங்கிற்கு) என இயக்குனர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இத்தொகை நடக்கவிருக்கும் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டதாகும். இயக்குரைகள் குழு பிருதுரன் ததுள்ளது. இதனதானக் நடகையருக்கும் ஆண்டிர் வளதுக கூட்டத்துல் பளதுதான கூட்டத்துல் பளது 6. மார்ச் 31, 2022 மற்றும் மார்ச் 31, 2021ல் முடிவடைந்த காலாண்டின் இலக்கங்கள் முழு நிதியாண்டின் தணிக்கை செய்யப்பட்ட இலக்கங்களுக்கும் இடையே முறையே சமன் செய்யப்பட்ட 2021 மற்றும் டிசும்பர் 31, 2020ல் முடிவடைந்த காலாண்டின் வெளியிடப்பட்ட தேதி வரையிலான இலக்கங்களுக்கும் இடையே முறையே சமன் செய்யப்பட்ட

ளாகும். இது சட்டப்பூர்வ தணிக்கையாளர்களின் வரம்பு வரையான ஆய்வுக்கு உட்பட்டது. 7. பார்ச் 31, 2022வ் முடிவடைந்த காலாண்டின் இவக்கங்கள் முழு நிதியாண்டின் தணிக்கை செய்யப்பட்ட இவக்கங்களுக்கும், டிசம்பர் 31, 2021ல் முடிவடைந்த காலாண்டின் வெளியிடப்பட்ட தேதி வரையிலான இலக்கங்களுக்கும் இடையே முறையே சபன் செய்யப்பட்ட இலக்கங்களாகும். இது சட்டப்பூர்வ தணிக்கையாளர்களின் வரம்பு வரையான ஆய்வுக்கு உட்பட்டது.

A வெங்கடாமணி நிர்வாக இயக்குளர்

நாள் : 27.05,2022

28.05.2022

திருமதி ரேணுகா தேவி ரங்கசாமி தீர்பான வல்லுனர் பதிவு எண், : IBBI/IPA-001/IP-P-01868/2019-2020/12871 UCAL புராடெக்ட்ஸ் பிரைவேட் விமிடம் - க்காக ஆட்த்தி இல்லம், என். 9, ஜோதி நகர், கூது தேரு, உப்பிலிடாளையம் அஞ்சல், கோயம்புக்குரர் - 641 015.